

ආයතනයේ නම : රාජ්‍ය පරිපාලන, පළාත් සභා සහ පළාත් පාලන අමාත්‍යාංශය
පාර්ලිමේන්තුවේ රජයේ ගිණුම් පිළිබඳ කාරක සභාව විසින් සභාගත කරන ලද වාර්තා
සම්බන්ධයෙන් ස්ථාවර නියෝග 119(4) යටතේ ගරු අමාත්‍යවරයාගේ නිරීක්ෂණ
හා ගනු ලබන පියවර පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කිරීම

நிறுவனத்தின் பெயர் : பொது நிறுவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு பாராளுமன்றத்தின் அரசு கணக்குக் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக நிலையியற் கட்டளை இலக்கம் 119(4) இன் கீழ் கௌரவ அமைச்சரின் அவதானிப்புகளும் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

Submission of observations of Hon. Minister and steps taken with regard to the reports tabled by the Committee on Public Accounts in terms of Standing Order No 119(4)

சபரகமுவ மாகாண சபைக்காக 2023.09.21 ஆம் திகதி அன்று நடைபெற்ற பொது கணக்குக் குழுக் கூட்டத்தில் பொது நிறுவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

விடயம் தொடர்பான இலக்கம்	குழுவின் ஊடாக அடையாளம் காணப்பட்ட குறைப்பாடுகள்	குறைப்பாடுகளை சரிசெய்ய நிறுவனத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்/தற்போதைய நிலை
05	தலைமைக் கணக்காய்வாளரின் குறிப்பு - பந்தி எண் 2.2 (மாகாண சபை செயலகம் - குறிப்பு எண் 2022, 1.5.2(ஆ)). மாகாண சபை செயலகத்தில் 22 பேர் பணிபுரிந்தாலும் மாகாண சபை கலைக்கப்பட்டதன் காரணமாக குழுக்கள் உட்பட ஏராளமான செயல்பாடுகள் முடங்கியுள்ளன இருப்பினும் சபையின் பணிகள் மீண்டும் தொடங்கும் வரை கடந்த 5 ஆண்டுகளாக இருந்துவரும் கூடுதல் பணியாளர்களை மற்ற அலுவலர்களுக்குத் திறம்படப் பணியமர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படவில்லை.	நிதி பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சகத்தின் செயலாளரின் PL/6/7/4/5GP மற்றும் 2024.01.17 ஆம் திகதியிட்ட கடிதத்தின் படி பொது கணக்குகள் குழுவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது அதன் பிரதிகள் பொது கணக்குகள் குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும் (இணைப்பு 01) மேலும் மேலாண்மைத் தீர்மானம் திணைக்களம் பொது நிறுவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சு, நிதி ஆணையகம் மற்றும் நிறுவனங்களின் ஆதரவுடன் மற்றும் பணியாளர் மீளாய்வை நடத்தி வருகின்றது. தற்போது வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களைத் தவிர மீதமுள்ள மாகாணங்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு பணியாளர் தேவைகள் கண்டறியப்பட்டுள்ளது.
07	தலைமைத் கணக்காய்வாளரின் குறிப்பு - பந்தி எண் 2.5 (மாகாண வருவாய்த் துறை - குறிப்பு எண் 2022, 1.335.6(அ)ii). மாகாண வருவாய்த் திணைக்களம் 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட ரூ. 95,400,000 மதிப்புள்ள 59 தானப் பத்திரங்கள் மற்றும் 2021 ஆம் ஆண்டில் இரத்தினபுர நிலப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ. 05 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள 3004 பத்திரங்களுக்கு விதிக்கப்பட்ட முத்திரைத் தீர்வைகளின் உண்மைத்தன்மையை மதிப்பிடவில்லை.	இவ்விடயம் தொடர்பாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் அனைத்து மாகாண வருவாய் வரி ஆணையர்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன அதில் முத்திரைத் வரி கட்டணம் அறவிடுவதில் ஈடுபட்டுள்ள நோட்டரி அலுவலகம், வங்கி, காணிப் பதிவாளர் அலுவலகம், உள்ளாட்சித் திணைக்களம் மற்றும் உள்ளாட்சித் திணைக்களம் ஆகிய நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்படாத காரணத்தினால் இருப்பதால், வருமானம் அறவிடும் பணிகள் தடைப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது. தற்போது வடமேல் மாகாண வருமான வரித் திணைக்களத்தினால் பின்பற்றப்படும் ஆன்லைன் முறையைப் பயன்படுத்துவதன் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என முன்மொழியப்பட்டது அதற்கமைய 2024.02.06 ஆம் திகதி நடைபெற்ற மாகாணங்களுக்கிடையிலான விடய

		ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இந்த முறைமை குறித்து உடனடி மாசாண பிரதம செயலாளர்களுக்கும் உள்ளாட்சி ஆணையாளர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டதுடன் அந்த முறைமையை மாசாணங்களுக்கும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது இது தொடர்பாக PL/6/7/4/SGP இலக்கத்தைக் கொண்ட 2024.06.30 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.(இணைப்பு 02)
11	கணக்காய்வாளரின் குறிப்பு - பந்தி எண் 2.10 (உள்ளாட்சி திணைக்களம் - குறிப்பு எண் 2019, 5.4(அ)) உள்ளாட்சி நிறுவனங்களின் தலைவர்களுக்கு மாதாந்தம் அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் லீற்றர் அளவு வழங்கப்பட்டு வந்த நிலையில் உள்ளாட்சித் திணைக்களத்தினால் ரூ.5000/= எனும் எல்லைக்கு உட்பட்டு மாதாந்த எரிபொருள் கொடப்பனவு அங்கீகரிக்கப்பட்டமை.	உள்ளாட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகளின் உத்தியோகபூர்வ களப்பயணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் கொடுப்பனவை வழங்குவது தொடர்பாக கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகளைக் கருத்திற்கொண்டு 2023.11.14 ஆம் திகதியிடப்பட்ட உரிய சுற்றறிக்கையைத் திருத்தி புதிய திருத்தப்பட்ட சுற்றறிக்கையொன்றை வெளியிடுவதற்கு உள்ளாட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலக்கம் PL/6/7/4/SGP மற்றும் 2024.03.29 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.(இணைப்பு03) PL/6/7/4/SGP -1 மற்றும் 2025.03.19 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் 1978 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் 1978 ஆம் ஆண்டின் 42 ஆம் அலக்க மாசாண சபைகள் சட்டம் நகர சபைகள் சட்டம், நகர சபைகள் கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் சில பிரிவுகளின் ஊடாக செலவுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் கௌரவ ஆளுநர், அமைச்சர் மற்றும் மாசாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெளிவுபடுத்தப்பட்டு குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது (இணைப்பு 04)



எஸ். ஆலோகபண்டார
செயலாளர்

S. Alokabandara
Secretary

பொது நிருவாக, மாசாண சபைகள் மற்றும் பிரதம செயலாளர் அலுவலகம்,
Provincial Councils and Local Government